

தவக்காலம் முதல் வாரம் - ஞாயிறு

மூன்றாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்பிற்குரியவர்களே, இன்று தவக்காலம் முதலாம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள்.

இன்றைய நற்செய்தியில், இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதைக் காண்கின்றோம். உணவு, புகழ், ஆற்றல் என மூன்று விதமான சோதனைகளுக்கு இறைமகனை உட்படுத்துகின்றது. இயேசு அச்சோதனைகளில் வீழ்ந்து விடாமல், தூய ஆவியின் துணையோடு, உறுதியோடு அனைத்தையும் வெல்கின்றார். நாமும் அத்தகைய சோதனைகளுக்கு ஆளாகின்றோம்.

முதலாவதாக, அழிந்து போகும் உணவிற்காக ஓடி ஓடி உழைத்திடும் நாம், அழியாத வாழ்வு தரும் இறைவனை பல தருணங்களில் மறந்து விடுகின்றோம். அவரது வார்த்தைகளை வாசிக்க, தியானிக்க நேரமின்றி வாழ்கின்றோம்.

இரண்டாவதாக, பணம், பதவி, புகழ் இவற்றிற்கு அடிமையானவர்களாக, அவற்றை அடைய பல பாவ வழிகளில் ஈடுபடுகின்றோம்.

மூன்றாவதாக, நமக்கு வேண்டியவை நிறைவேறாவிட்டால் இறைவனைப் பழிக்கின்றோம். அவருக்கு நிபந்தனை விதிக்கின்றோம்.

தொடக்கத்திலே இஸ்ரவேல் மக்கள், இறைவனை பாலைநிலத்தில் சோதித்து இறைவனின் சினத்திற்கும், தண்டனைக்கும் ஆளாகினர். அவர்களைப் போல நாமும் இறைவனை சோதித்தல் ஆகாது.

“நாம் ஒவ்வொவரும் நம் சொந்தத் தீய நாட்டங்களின் பொருட்டே சோதிக்கப்படுகின்றோம். அதனால், இச்சோதனை இறைவனிடமிருந்து வருகிறது என யாரும் சொல்லலாகாது” என யாக்கோபு கூறுகின்றார். ஆதிப் பெற்றோரும் இதனாலேயே பாவத்தில் வீழ்ந்தனர். நாமும் அத்தகைய சோதனைகள் வரும்போது, அதிலே சோர்ந்து விடாமல், தளர்ந்து விடாமல், இறைமகனைப் போல், எத்தகைய நிலையிலும் உறுதியுடனிருப்போம். இறைவன் நமக்கு துணையிருக்கின்றார், உதவிடுவார் என்ற ஆழமான விசுவாச உணர்வினை, நம்பிக்கையினைப் பெற்றிட, தூய ஆவியின் ஆற்றல் வேண்டி, இக்கல்வாரிப் பலியில் இணைந்திடுவோம்.

மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. “ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம் உண்டு” என்ற இறைவா,

உம் அன்பை, அரவணைப்பை உணர்ந்தவர்களாக, உம் அற்புதங்களையும், அதிசயங்களையும் உணர்ந்தவர்களாக, உம் பேரிரக்கத்தை உணர்ந்தவர்களாக, கொடுக்கப்பட்டுள்ள இக்காலத்தை பயன்படுத்தி, நாங்கள் எங்கள் பாவ வாழ்விலிருந்து விடுபட்டு, நீர் எங்களிலே பூரிப்படையும் மாந்தர்களாக வாழ்ந்திட, நாங்கள் எடுக்கும் முயற்சிகளில் உடனிருந்து, வெற்றி தருமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. “நீங்கள் என்னை தேர்ந்து கொள்ளவில்லை, நான்தான் உங்களை தேர்ந்து கொண்டேன்” என்ற தெய்வமே,

திருச்சபையை வழிநடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், துறவறத்தார் அனைவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இறையரசுப் பணிகளை, எவ்வித தடையமின்றி, தடங்கலின்றி சிறப்பாகச் செய்திடவும், மக்களுக்கு நல்வழிகாட்டியாக, நன்முன்மாதிரியுள்ளவர்களாகவும் இருந்து, உம் இறையாட்சியை இத்தரணியிலே மலர்ந்திடச் செய்திட, அவர்களுக்கு நல்ல உடல், உள்ள நலன் தந்து, தூய ஆவியின் ஆற்றலைத் தந்து, அவர்களை உம் கண்ணின் மணி போல் காத்து வழிநடத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. “தாமே சோதனைக்குள்ளாகித் துன்பப்பட்டதனால், சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்” என்ற தெய்வமே,

எங்கள் வாழ்வில் பல சோதனைக்குள்ளாகிக் கொண்டு இருக்கின்றோம். அந்தச் சோதனைகளின்போது, உம்மை மறந்து, மறுத்து இறைநம்பிக்கையில் பின்வாங்கியவர்களாகி விடுகின்றோம். அன்று, ஆபிரகாமும், யோபுவும் சோதனைக்குள்ளான போதும், தங்கள் விசுவாசத்தில் தளராதவர்களாக உறுதியுடனிருந்தார்கள். நாங்களும் இவர்களைப்போல, அலகையின் சோதனையில் வீழ்ந்திடாது, எங்கள் வலுவின்மையில் உமது வல்லமையைச் சிறந்தோங்கச் செய்து, என்றும் உம் மக்களாக வாழ்ந்திடக் கூடிய நன்மனதைத் தந்தருள வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

4. “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்ற தெய்வமே,

ஒவ்வொருவரும் பல விதமான பிரச்சனைகளில், வேதனைகளில் மனம் சோர்ந்தவர்களாக, வாழ்க்கையில் விரக்தியுற்றவர்களாக, நீர் தந்த உயிர்மூச்சையும் அவர்களே நிறுத்திக் கொள்ள முடிவெடுக்கக் கூடியவர்களாக வாழ்வை இக்கட்டான நிலையில் நகர்த்தி வரும் மாந்தர்களின் மனப்பாரங்களை நீர்தாமே கண்ணோக்கி அவற்றிலிருந்து அவர்களை விடுவித்து, ஆறுதல் தந்து, அவர்கள் வாழ்வில் ஏற்றம்

கண்டிட, மகிழ்வுடன் வாழ்வை வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. “உனது நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று” என்ற தெய்வமே,

பல்வேறு நோய்களினால் துன்புறும் மாந்தர்களை உம் பாதம் ஒப்புக் கொடுக்கின்றோம். அவர்கள் செய்த பாவங்களை நீர் அன்பு நிறைந்த உள்ளத்தால் மன்னித்து, அவர்களை உம் திருக்கரங்களால், தொட்டு குணப்படுத்தி, அவர்கள் தங்கள் விசுவாசத்தில் இன்னும் வேரூன்றியவர்களாக, உமக்கு என்றும் நன்றியறிந்தவர்களாக, நல்சாட்சிகளாக வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvaku@gmail.com; + 91 843 802 1938; www.arulvaku.com